

- ஜூன் 29 - 12-வது புள்ளியியல் தினம்.12-வது புள்ளியியல் தினத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையும், இந்தியப் புள்ளியியல் நிறுவனமும் கூட்டாக கொண்டாடியது.2018 ஆண்டின் தீம் - “Quality Assurance in Official Statistics”
- கொல்கத்தா இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பேராசிரியர் பி.சி. மஹலானோபிஸ்-ன் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், ரூ.125 நினைவு நாணயம் மற்றும் ரூ. 5 சாதாரண நாணயம் ஆகியவற்றை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
- ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடி கிராமத்திற்கு அருகே தனித்தன்மையுள்ள தொல்பொருள் ஆய்வாளர் கடியாலா வெங்கடேஸ்வர ராவ் தலைமையிலான குழுவால் கற்காலத்தில் உருவான ஒரு வளைவு வடிவ குகை கண்டுபிடிக்கப்பட்டது.
- கிருஷ்ணா மாவட்டத்தில் ஏவுகணை சோதனை வசதிக்காக கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயத்தில் படகுத்துறை கட்ட அனுமதி கோரிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO )க்காக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல 2011 ஆம் ஆண்டு சட்ட திருத்தத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
- கான்பூரில் கான்பூர் பார் அசோசியேசனின் ஆடிட்டோரியங்களுக்கான அடிக்கல் இந்தியாவின் குடியரசு தலைவரால் நாட்டப்பட்டது.
- அருணாச்சல பிரதேசம் மதச்சார்பின்மையை நிலைநாட்ட 40 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மத மாற்று தடை சட்டத்தை அகற்றுகிறது.
- பஞ்சாப் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தேசிய பொது ஆவணப் பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்கா வட கொரியாவின் பதட்டமான எல்லைக்கு அருகில் ஒரு புதிய தலைமையகத்தை திறந்து கொள்வதன் மூலம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் 70 ஆண்டுகால இராணுவ நிலைப்பாட்டை முடித்துக்கொண்டது.
- இந்திய அறிவியல் கழகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் பெங்களூருவில் ஒரு ஆராய்ச்சி பூங்காவை திறக்க திட்டமிட்டுள்ளது.
- நிதி ஆயோக் மற்றும் குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரங்கள் மற்றும் ரசாயனங்கள் லிமிடட் உரங்களின் மானியம் முகாமைத்துவத்திற்காக பிளாக்செயின் டெக்னாலஜி பயன்படுத்தி ஒரு சான்று-இன்-கான்செப்ட் ("PoC") பயன்பாட்டைச் செயல்படுத்துவதற்கு ஒன்றாக வேலை செய்வதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.
- நிதி ஆயோக், ஆஸ்பிரேஷனல் மாவட்ட திட்டத்தின் முதல் டெல்டா தரவரிசையை வெளியிட்டது.
- 1) குஜராத்தின் டஹோட் மாவட்டம் 2) சிக்கிமில் மேற்கு சிக்கிம் மாவட்டம்

- உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு. இந்தியா - 35ஆவது இடம்
- மத்திய பிரதேசம் (தாய்வழி இறப்புகளை குறைத்தல்) - பிரதமரின் பாதுகாப்பான தாய்மை பிரச்சார விருது
- ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவராக கிரிஷ் சந்திரா சதுர்வேதி தினசரி வங்கி பொறுப்புகள் இல்லாத பகுதி நேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய வர்த்தகம் & தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு 'ரியுனைட்' என்னும் கைபேசிச் செயலியைத் தொடங்கிவைத்தார். இந்தியாவில் காணமல்போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளைத் தேடவும் பின் தொடரவும் இந்தச் செயலி உதவும் என்று தெரிவித்தார் .
- துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் இந்தியா ஈரான் அணியை எதிர்கொள்கிறது.
- உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ராணி ரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்